

(Corporate Contracts Department) Sahar Receiving Station, Near Hotel Leela, Andheri (E), Mumbai 400 059, Maharashtra, India (Board Line: 022-67173188) CIN: L28920MH1919PLC000567

## **NOTICE INVITING EXPRESSION OF INTEREST**

The Tata Power Company Limited hereby invites Expression of Interest fron eligible parties for "Replacement and strengthening of sheets at Boiler lift shaft and JNT 1 of Mundra Thermal Power Station, Gujarat" (Tender Ref. No. CC23PMR015)

For details of pre-qualification requirements, purchasing of tender document, bio security, etc., please visit Tender section of our website (URL: https://www.tatapower.com/tender/tenderlist.aspx). Eligible parties willing to participate may submit their expression of interest along with the tender fee on o before **8''' September 2023.** 

### Beware of fake Telegram, **∭** WEALTH Facebook and other social media entities claiming to be owned by NJ India Invest Private Limited

There may be fake Telegram, Facebook and other social media entities claiming to be owned by NJ India Invest Private Limited/ NJ Wealth ("NJ"). Please do not get misled by them and their luring schemes. NJ does not hold any official Telegram account. It has been observed that few fake groups & profiles are pretending to be owned by NJ to mislead and dupe the investors. NJ is in no way associated with this fake group/communication channels and shall not be held liable for any losses whatsoever.

NJ is only present on the following social media platforms with the handles/ channel names as mentioned below:

Twitter: https://twitter.com/NJWealth Instagram: i) https://www.instagram.com/njwealth.in/ ii) https://www.instagram.com/njwealth.partner/ YouTube: i) https://www.youtube.com/@NJWealth0155

ii) https://www.youtube.com/@njwealthpartners Facebook: i) https://www.facebook.com/njwealth.in/ ii) https://www.facebook.com/njwealthpartner/ iii) https://www.facebook.com/njgroup

LinkedIn: i) https://www.linkedin.com/showcase/nj-wealth/ ii) https://www.linkdin.com/company/nj-group/

NJ does not promise or misguide investors/public in any form or on any social platforms for abnormal earnings or returns while investing in any investment products. NJ requests social media users and investors to report fraudulent groups on Telegram to abuse@telegram.org and contact Facebook help center if found any such groups on Facebook or report at email@njgroup.in. Please visit NJ's official website www.njgroup.in for any authorized and official information about its products and offerings and official social media handles/channels.



#### STAR PAPER MILLS LIMITED CIN-L21011WB1936PLC008726

Registered Office: Duncan House, 2nd Floor, Netaji Subhas Road, Kolkata - 700 001. Ph: (033) 22427380 & 22427383

## email: star.cal@starpapers.com, website:www.starpapers.com NOTICE OF 84TH ANNUAL GENERAL MEETING, E-VOTING, BOOK-CLOSURE & DIVIDEND INFORMATION

- NOTICE is hereby given that the 84th Annual General Meeting (AGM) of the members of Star Paper Mils Limited will be held on Friday 22nd September, 2023 at 11.30 A.M through Video Conferencing/ Other Audio Visual Means ("VC/OAVM") in compliance with the applicable provisions of the Companies Act, 2013 and the Rules made thereunder, SEBI (Listing Obligations & Disclosure Requirements) Regulations, 2015 and relevant Circulars issued by Ministry of Corporate Affairs and SEBI, to transact the business as set out in the 84th AGM Notice.
- In terms of above, soft copies of the 84th AGM Notice and Annua Report for FY 2022-23 have been e-mailed on 29th August, 2023 to all the Members whose email-IDs are registered with the Company. Depository Participant(s). These documents are also available on the Company's website, at www.starpapers.com, website of Stock Exchanges and on website of agency providing Video Conferencing & 'E-voting' facility at www.evoting.kfintech.com
- Member can attend and participate in the 84th AGM through VC facility provided by Company's RTA viz. Kfin Technologies Limited (KFIN) by logging onto https://emeetings.kfintech.com. Detailed instructions for joining the AGM are provided in the 84th AGM Notice
- Members who have not registered their e-mail address are requested to register the same through their Depository Participants if shares are held in demat form and in case of physical holding by sending duly filled requisite Investor form(s) with supporting document to Company's RTA- Kfin Technologies Limited by post or a einward.ris@kfintech.com.

Pursuant to Section 91 of the Companies Act, 2013 and Regulation 42 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations 2015 ("LODR"), the Register of Members and Share Transfer Books of the company shall remain closed from 16th September, 2023 to 22nd September, 2023 (both days inclusive) for the purpose of 84th AGM of the company. Further, the company has fixed **Friday,15th** September, 2023 as the 'Record date' for dividend entitlement of members for the year ended 31st March, 2023.

In terms of Section 108 read with Rule 20 of the Companies (Managemen and Administration) Rules. 2014 as amended and Regulation 44 of SEBI Listing Regulations, the company has engaged Kfin Technologies Ltd. (KFIN) to provide 'E-voting' facility to its members to transact the business as set out in the 84th AGM Notice by electronic means. Members are informed that:

- The remote e-voting period commences on Tuesday, 19th September, 2023 at 9:00 AM (IST) and ends on Thursday, 21st September, 2023, at 5:00 PM (IST). Thereafter, the e-voting module shall be disabled.
- The cutt-off date for determining eligibility of members for 'E-voting' 15th September, 2023. A person whose name is recorded in the Register of Members or in the Register of Beneficial Owners maintained by the Depositories as on the cut-off date shall be entitled for 'E-voting'.
- iii) Any person who becomes a member of the Company after dispatch of the Notice of the Meeting and holding shares as on the cut-off date i.e 15th Sept., 2023 may approach 'KFIN' to obtain User ID and password for exercising his/her vote by electronic means.
- (iv) E-Voting at AGM shall also be made available to those members who attend the AGM and have not already cast their vote by remote e-voting. A member who have cast their vote by remote e-voting may also attend the AGM but shall not be entitled to cast his vote again.
- (v) Detailed procedure for remote e-voting as well as instructions for attending the AGM through VC/OAVM are given in the 84th AGM (vi) Mr. Debabrata Dutt, proprietor of M/s D. Dutt & Co., Company
- Secretaries has been appointed as the Scrutinizer to scrutinize the remote e-voting and e-voting during AGM in a fair and transpare
- (vii) In case of any query, please mail at einward.ris@ kfintech.com quoting your Folio no./ DP ID & Client ID. Below are the details of person responsible to address grievances related to 'E-voting':
- Mr. B. Prasad- Dy. Manager-Corporate Registry (RIS),

Kfin Technologies Limited
Selenium Tower-B, Plot No. 31 & 32,
Financial District, Nanakramguda, Serilingampally Hyderabad - 500 032 Phone: 040-6716 2222; Toll free:1800-309-4001.

TDS on payment of dividend: Dividend declared and paid by the Company is taxable in the hands of shareholders and the Company is required to deduct tax at source (TDS) from dividend at the applicable rates. In order to enable the Company to determine the appropriate TDS rates as applicable, shareholders are requested to submit relevant documents pursuant to Income Tax Act, 1961 to the Company's RTA- Kfin Technologies Limited latest by 8th Sept., 2023

Important Notice to physical shareholders for completion of KYC: Physical shareholders are requested to submit their PAN, full KYC details including bank details and nomination details in Form ISR-1 and other relevant forms at the earliest to company's RTA. Pursuant to SEBI Circular dated 16th March, 2023 non-availability of KYC documents/ details with the Company/RTA on or before 30th Sept., 2023 will result in freezing of the physical shareholders' folios and the same shall be reverted to normal status only upon receipt of all the KYC and Nomination details/dematerialization of such holdings. Physical shareholders are also requested to dematerialise their shareholding at the earliest.

Date : 29th August, 2023 Place : Saharanpur(UP)

for STAR PAPER MILLS LTD

Saurabh Arora

Company Secretary

Place : Noida

Date : August 30, 2023

✨

## Semac Consultants Limited

(Formerly Known as Revathi Equipment Limited) SEMAC Registered Office: Pollachi Road, Malumachampatti Post, Coimbatore - 641 050 Phone: +91-4226655116 CIN:L29120TZ1977PLC000780 STATEMENT OF REVISED AUDITED FINANCIAL RESULTS FOR YEAR ENDED MARCH 31, 2023

		STANDALONE		CONSOLIDATED	
SI.		Year Ended		Year Ended	
No.	Particulars	31st March 2023 (Audited)	31st March 2022 (Audited)	31st March 2023 (Audited)	31st March 2022 (Audited)
1	Total Income from Operations (net)	30,607.72	6,141.53	32,969.66	8,386.94
2	Net Profit/(Loss) for the period before tax	2,438.12	65.49	2,726.37	178.29
3	Net Profit/(Loss) for the period after tax	1,666.87	163.72	1,925.63	256.25
4	Total Comprehensive Income for the period				
	(Comprising Profit/(Loss) for the period (after tax)				
	and other Comprehensive Income (after tax)	(11.44)	(11.03)	77.24	22.57
5	Equity Share Capital	311.73	311.73	311.73	311.73
6	Reserves (excluding Revaluation Reserve)as shown in the Audited Balance Sheet of the				
	previous year	10137.90	8482.47	11028.99	9147.73
7	Earnings per equity share	53.47	5.25	61.77	8.22
Notes					

Date: 29th August 2023

Place : Coimbatore

1) The above is an extract of the detailed format of Annual Financial Results filed with the Stock Exchanges unde Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The detailed Audited financial results and this extract were reviewed and recommended by the audit committee an approved by the board of directors of the company at their respective meeting held on August 29, 2023. The full format of the Annual Financial Results are available on the websites of the Stock Exchanges www.nseindia.com and www.bseindia.com and in company's website www.revathi.in.

The audited financial results for year ended March 31, 2023 have been reviewed by the auditor and expressed

an unmodified opinion on the audited financial results

for and on behalf of the Board **Abhishek Dalmia Executive Chairman** DIN: 00011958

Registered Office: 4th Floor, Godrej Millennium, Koregaon Road 9, STS 12/1, Pune-411 001, Maharashtra, India. CIN: L31300PN2000PLC202408, Phone: +91-020-30514000, Fax: +91-020-30514113, Email id: secretarial@stl.tech, Website: www.stl.tech

## **NOTICE OF POSTAL BALLOT**

Notice is hereby given that pursuant to the provisions of Sections 108 and 110 of the Companies Act, 2013, ("the Act") read with Companies (Management and Administration) Rules, 2014, ("Rules") and Regulation 44 of the Securities and Exchange Board of India ("SEBI") (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("Listing Regulations") and pursuant to any other laws, rules and regulations, Sterlite Technologies Limited ("the Company") is seeking approval from its Members through Postal Ballot to transact the below-mentioned business, as set forth in the Notice dated August 11, 2023 through e-voting process

Sr. No.	Agenda of the Notice	Resolution
	To consider and approve the appointment of Mr. Venkatesh Murthy (DIN: 08567907) as a Whole-Time Director of the Company effective from August 11, 2023 to August 10, 2028.	Special

Pursuant to General Circular Nos. 14/2020 dated April 08, 2020 and 17/2020 dated April 13, 2020 read with other relevant circulars, including General Circular No. 10/2022 dated December 28, 2022, and other applicable circulars issued by the Ministry of Corporate Affairs ("MCA Circulars"), and Circular Nos. SEBI/HO/CFD/CMD1/CIR/P/2020/79 dated May 12, 2020 and SEBI/HO/CFD/CMD2/CIR/P/2021/11 dated January 15, 2021, SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/62 dated May 13, 2022 and SEBI/HO/CFD/PoD-2/P/CIR/2023/4 dated January 5, 2023 issued by the SEBI ("SEBI Circulars") and other applicable laws, rules and regulations (including any statutory modification(s) or re-enactment(s) thereof for the time being in force and as amended from time to time), the Company has sent the aforesaid Notice electronically to those Members whose names appears in the Register of Members or Register of Beneficial Owners maintained by the Depositories as on Friday, August 25, 2023, ("Cut-off date") received from the Depositories and whose email address is registered with the Company/ M/S Kfin Technologies Limited, Registrar and Transfer Agent ("Kfin") /Depositories/ Depository Participant ("DP") and the same has been completed on August 29, 2023

The voting rights of the Members shall be in proportion to their shares of the paid-up equity share capital of the Company as on the

Pursuant to the provisions of Sections 108 and 110 of the Act read with Rule 20 and 22 of the Rules and other applicable Rules made thereunder, Secretarial Standards on General Meetings ("SS-2") issued by the Institute of Company Secretaries of India,  $Listing \ Regulations, the \ Company \ is \ providing \ e-voting \ facility \ to \ its \ Members \ to \ cast \ their \ votes.$ 

The postal ballot e-voting facility will be available during the following period and the Company has engaged Kfin to provide the

services of e-voting to the Members.			
Commencement of e-voting	From 10.00 a.m. on August 30, 2023		
End of e-voting	To 5.00 p.m. September 28, 2023		

The e-voting facility will be disabled thereafter by Kfin and voting shall not be allowed beyond the said date.

Members who have not updated their email address are requested to register the same in respect of shares held by them in electronic form with the Depository through their DPs and in respect of shares held in physical form by completing their KYC in term of SEBI Circular No. SEBI/HO/MIRSD/MIRSD-PoD-1/P/CIR/2023/37, dated March 16, 2023.

Any Member who does not receive the Postal Ballot Notice may obtain the same by sending an email at secretarial@stl.tech. Members may note that the Notice will also be available on the Company's website at www.stl.tech on the websites of stock exchanges i.e. BSE Limited and National Stock Exchange of India Limited at www.bseindia.com and www.nseindia.com respectively, and on the website of Kfin at <a href="https://evoting.kfintech.com">https://evoting.kfintech.com</a>. Also, the results of the Postal Ballot along with the Scrutinizer's Report will be filed within the statutory timelines and will be hosted on the aforesaid website(s). The Company will also display the results at its registered office.

## Queries / Grievances related to e-voting:

In case of any query and/or grievance, in respect of voting by electronic means, Members may refer to the Help & Frequently Asked Questions (FAQs) and E-voting user manual available at the download section of https://evoting.kfintech.com (Kfin Website) or email at einward ris@kfintech.com or call Kfin's toll free No. 1-800-309-4001 for any further clarifications

For Sterlite Technologies Limited

Place : Pune **Amit Deshpande** Date: August 30, 2023 General Counsel & Company Secretary (ACS 17551)

## GINNI FILAMENTS LIMITED Corporate Identity Number: L71200UP1982PLC012550 Corporate Identity Number: L71200UP1982PLC012550

Regd. Office: 110 KM Stone, Delhi Mathura Road, Chhata - 281 401, Distt. Mathura (U.P) Corporate Office: D-196, Sector 63 Noida-201307 Tel: + 91-120-4058400 (30 LINES)

Email ID: secretarial@ginnifilaments.com Website: www.ginnifilaments.com

NOTICE

Notice is hereby given that the 40th (Fortieth) Annual General Meeting (AGM) of the Members o GINNI FILAMENTS LIMITED ('the Company') will be held on Tuesday, the 26th September 2023 at 11.30 A.M. at the registered office situated at 110 KM Stone, Delhi Mathura Road Chhata – 281 401, Distt. Mathura (U.P) to transact the business as set forth in the AGM notic

dated 11th August, 2023. Book Closure: Pursuant to Section 91 of the Companies Act, 2013 read with Rule 10 of the Companies (Management and Administration) Rules, 2014, the **Register of Members and** 

Share Transfer Books of the Company will remain closed from September 20, 2023 to Sentember 26, 2023 (both days inclusive) for the nurnose of the Annual General Meeting. An electronic copy of the Annual Report 2022-23 along with the Notice of 40th AGM are being ent to all those Members whose e-mail addresses are registered with the Company/Depositar Participant(s). For Members who have not registered their e-mail addresses, physical copies of the Annual Report 2022-23 are being sent by the permitted modes. The Annual Report are also vailable on the Company's website i.e www.ginnifilaments.com and physical copy of the aforesaid documents may be sent on request by any such Member.

## E-VOTING

- Pursuant to section 108 of the Companies Act, 2013 read with Rules 20 of Companies (Management and Administration) Rules, 2014 and Regulation 44 of the SEBI (LODR) Regulations, 2015; Company is pleased to provide its members the facility to exercise their right to vote at the 40th Annual General Meeting (AGM) by electronic means and the business may be transacted through e-Voting Services provided by Central Depository Services (India) Limited (CDSL):
- Date of completion of sending of notice: August 29, 2023. Date and time of commencement of remote e-voting through electronic means: Saturday
- September 23, 2023 (9.00 AM IST). Date and time of end of remote e-voting through electronic means: Monday, September 25, 2023 (5.00 PM IST). The remote e-Voting shall not be allowed beyond date and time of
- Members' holding shares either in physical form or in dematerialized form, as on cut-off dat i.e. September 19, 2023 may cast their vote electronically.
- A person whose name is recorded in the register of members or in the register of beneficia owners maintained by the depositories as on the cut-off date i.e. September 19, 2023 only shall be entitled to avail the facility of remote e-voting as well as voting in the Annua
- General Meeting. Any person who becomes the members of the company after the dispatch of notice of th AGM and holding shares as of cut-off date i.e. September 19, 2023 may obtain the user ID and password by sending a email request at secretarial@ginnifilaments.com o parveen@skylinerta.com.
- The facility of voting through ballot paper shall be made available at the AGM. The members who have cast vote through remote e-voting prior to the AGM may also attended
- the AGM but shall not be entitled to cast their vote again The notice of the meeting is displayed at www.evotingindia.com an www.ginnifilaments.com
- The Company has appointed Mr. Jatin Gupta, Practising Company Secretary as Scrut to scrutinize both the electronic voting process and voting process at the venue of AGM in fair and transparent manner and the results declared alongwith the report of Scrutinizer shall be placed on the website of the Company www.ginnifilal www.evotingindia.com.
- All grievances connected with the facility for voting by electronic means may be addressed to Mr. Rakesh Dalvi, Sr. Manager, (CDSL,) Central Depository Services (India) Limited, A Wing, 25th Floor, Marathon Futurex, Mafatlal Mill Compounds, N M Joshi Marg, Lowe Parel (Fast). Mumhai - 400013 or send an email to helndesk evoting@cdslindia.com or cal at toll free no. 1800 22 55 33.

By the order of Board of Directors For Ginni Filaments Limited Bharat Singh

Company Secretary

CIN – L22121TN1979PLC007799

Registered Office: 67, MOUNT ROAD, GUINDY, CHENNAI - 600 032
Phone: (91) (044) 22354415-17, 22301094-98, Fax: (044) 22350834 & 22350827
Web: www.tnpl.com. Email: invest\_grievances@tnpl.co.in

## INFORMATION TO SHAREHOLDERS' FOR UPDATION OF THEIR DETAILS BEFORE DISPATCH OF NOTICE OF 43RD ANNUAL GENERAL MEETING (AGM)

Notice is hereby given that:

- The 43rd Annual General Meeting (AGM) of the Company is scheduled to be held on Monday, the 25th September, 2023 at 12 Noon through Video Conferencing/Other Audio Visual Means in compliance with the applicable provisions of the Companies Act, 2013 read with Rules made thereunder and the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, read with the framework issued by the Ministry of Corporate Affairs and the Securities and Exchange Board of India vide their Circulars issued from time to time to transact the business as set forth in the Notice of the 43rd AGM.
- The Company will be sending electronic copies of the 43rd Annual Report for FY 2022-23 comprising the Notice of the 43rd AGM, Financial Statements, Board's Report, Auditor's Report and other documents required to be attached thereto to all the shareholders whose email addresses are registered with the Company / the Depository Participants (DPs) / Registrar and Transfer Agent (RTA). Please note that physical/hard copies of the Annual Report will not be sent, unless requested by the member. These documents will also be available on the website of the Company at www.tnpl.com and on the website of the Stock Exchanges i.e., BSE Ltd. (www.bseindia.com) and National Stock Exchange of India Ltd. (www.nseindia.com).
- Members who have not registered or who wish to update their e-mail ID, postal address, telephone / mobile numbers. Permanent Account Numbers, bank account details are requested to register / intimate the same with their Depository Participant, if the shares are held by them in electronic form and in case of members holding shares in physical form, all intimations are to be sent to M/s. Cameo Corporate Services Limited, the Company's Registrar and Share Transfer Agent (RTA), at investor@cameoindia.com.
- The Company is providing remote e-voting facility to all its members to cast their votes on all resolutions set out in the Notice. Additionally, the Company is providing the facility of voting through e-voting system during the AGM. Detailed procedure for remote e-voting/e-voting during the AGM is provided in the notice. The manner of voting remotely for shareholders holding shares in dematerialized mode, physical mode and for shareholders who have not registered their email address will be provided in the Notice. The Board of Directors have recommended a Final Dividend of Rs. 5/- per equity share for the Financial
- Year 2022-23 for approval of the Members. Members are advised to register their Bank account details with their respective Depository Participants (in case of demat holding)/RTA (in case of physical holding). As the dividend income is taxable in the hands of the shareholders, they are advised to register/furnish details of tax status/exemption as detailed in the AGM Notice.

The 43<sup>rd</sup> Annual Report for FY 2022-23 along with Notice of the 43<sup>rd</sup> AGM will be sent to the shareholders in compliance with the applicable laws on their registered email addresses in due course.

By Order of the Board of Directors For TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED

**ANURADHA PONRAJ** DIPR / 990 / Display / 2023

**Company Secretary** 

**BIRLA PRECISION TECHNOLOGIES LIMITED** 

Corporate Identity Number (CIN): L29220MH1986PLC041214
Registered Office: 23, Birla Mansion No. 2, 1st Floor, D. D. Sathe Marg, Prarthana Samaj, Mumbai, Maharashtra, 400004

Tel: 022-23825060 Website: www.birlaprecision.com E-mail: info@birlaprecision.com INFORMATION WITH REGARDS TO 36<sup>™</sup>ANNUAL GENERAL MEETING TO BE HELD THROUGH VIDEO CONFERENCE ("VC") OTHER AUDIO-VISUAL MEANS ("OAVM")

NOTICE is hereby given that the 36th (THIRTY SIXT) Annual General Meeting ("AGM") of the members of Birla Precision Technologies Limited ("the Company") will be held on Thursday, 21<sup>th</sup> September, 2023 at 11.30 a.m. (IST) through Vc/OVAM, to transact the business as set out in the Notice of the 36<sup>th</sup> AGM of the company, in compliance with all the applicable provisions of the Companies Act, 2013 and Rules made thereunder and Securities and Exchange Board of India ("SEBI") (Listing Obligations and Disclosures Requirements Regulations, 2015 read with General Circular Nos. 14/2020, 17/2020, 20/2020, 02/2021, 19/2021, 21/2021, 02/2022 dated April 8 2020, April 13, 2020, May 5, 2020, January 13, 2021, December 08, 2021, December 14, 2021, May 05, 2022, and December 28, 2022 respectively issued by Ministry of Corporate Affairs ("MCA") (Collectively referred to as "MCA Circulars") and SEBI Circular No. SEBI/HO/CFD/CMD1/CIR/P/2020/79 dated May 12, 2020, SEBI Circular No. SEBI/HO/CFD/CMD2/CIR/P/2021/11 dated January 15, 2021, and SEBI Circular No. SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/62 dated May 13, 2022, and SEBI Circular No. SEBI/HO/CFD/PoD-2/P/CIR/2023/4 dated January 05, 2023, issued by the Securities and Exchange Board of India ("SEBI Circulars").

Notice pursuant to Section 91 of the Companies Act, 2013 and Regulations 42 and 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, is hereby given that the Register of Members and Share Transfer Books of the Company will remain closed from Friday, September 15, 2023, to Thursday, September 21, 2023 (both days inclusive) for the purpose of AGM.

Electronic Copies of the Notice of AGM and Annual Report for the Financial Year 2022-2023:

n compliance with the above MCA Circulars and SEBI Circulars, electronic copies of the Notice of the 36th AGM and the Annual Report for the financial year 2022-2023 will be sent to all the shareholders whose email addresses are registered with the Company/Depositor Participant(s). The Notice of the 36th AGM and Annual Report for the financial year 2022-2023 will also be available on the Company's website (at <a href="www.birlaprecision.com">www.birlaprecision.com</a>), on the websites of the Stock Exchange where the Equity Shares of the Company are listed, i.e., BSE Limited (at <u>www.bseindia.com</u>) and the website of National Securities Depository Limited (NSDL) i.e. <u>www.evoting.nsdl.com</u> agency fo oviding the Remote e-Voting facility and e-Voting system during the AGM.

Participation in AGM through VC/OAVM:

Place: Chennai

Shareholders can attend and participate in the AGM through VC/OAVM facility only (which is being availed by the Company through NSDL), the instructions for joining the AGM are provided in the Notice of the AGM. Shareholders attending and participating through VC/ OVAM shall be counted for the purpose of the reckoning quorum under Section 103 of the Companies Act, 2013.

Manner of registering/updating email addresses:

Please provide necessary details like Folio No., Name of shareholder, scanned copy of the share For Physical shareholders certificate (front and back), PAN (self-attested scanned copy of PAN card), AADHAR (self-attested scanned copy of Aadhar Card) by email to <a href="mailto:cs@birlaprecision.com">cs@birlaprecision.com</a> Please provide Demat account details (CDSL-16digit beneficiary ID or NSDL-16digit DPID + CLID), Name, For Demat shareholders client master or copy of Consolidated Account statement, PAN (self-attested scanned copy of PAN card), AADHAR (self-attested scanned copy of Aadhar Card) to <a href="mailto:cs@birlaprecision.com">cs@birlaprecision.com</a>

The shareholders may contact the Company's Share Transfer Agent, Kfin Technologies Limited by providing the Folio number/DP ID-client ID at their registered office at Karvy Selenium Tower-B, Plot No. 31 &32, Financial District, Gachibowli, Nanakramguda, Serlingampally yderabad – 500 032 or by email onkfinkart.support@kfintech.com Contact No. +91-4067162222 or call on toll free no: 1-800-3094-001 Manner of Voting on Resolutions placed before the AGM:

The Company is providing a remote e-voting facility ("remote e-voting") to its Shareholders to cast their votes on all resolutions which are set out in the Notice of the AGM. Additionally, the Company is providing the facility of voting through an e-voting system during the AGM ("e-voting"). Shareholders have the option to cast their vote on any of the resolutions using the remote e-voting facility or e-voting during the AGM. The manner of remote e-voting/e-voting for Shareholders holding shares in dematerialized mode, physical mode, and for Shareholders who have not registered their e-mail addresses is provided in the Notice of the AGM. **Book Closure:** 

The register of Members and Share Transfer Books of the Company will remain closed from Friday, September 15, 2023, to Thursday, September 21, 2023 (both days inclusive) for the purpose of the 36th AGM of the Company

For Birla Precision Technologies Limited Parth Matolia

FORM A

Date: 30.08.2023

PUBLIC ANNOUNCEMENT (Under Regulation 6 of the Insolvency and Bankruptcy Board of India (Insolvency Resolution Process for Corporate Persons) Regulations, 2016)
FOR THE ATTENTION OF THE CREDITORS OF TRIDHAATU ASSET-HOLDINGS LLP

_					
RELEVANT PARTICULARS					
1	Name of corporate debtor	TRIDHAATU ASSET-HOLDINGS LLP			
2	Date of incorporation of corporate debtor	15-09-2012			
3	Authority under which corporate debtor is incorporated registered	RoC – Mumbai			
	Limited Liability Partnership Identification No. of Corporate Debtor	AAB-1213			
5	Address of the registered office and prin- cipal office if any of corporate debtor	5th Floor, B-Wing, Shrikant Chambers, Near R.K. Studio, Chembur, Mumbai, Mumbai City Maharashtra 400071			
6	Insolvency commencement date in respect of corporate debtor	25-08-2023 (order received on 28-08-2023)			
7	Estimated date of closure of insolvency resolution process	21-02-2024			
8	Name and registration number of the insolvency professional acting as interim resolution professional	Ashish Arjunkumar Rathi IBBI/IPA-001/IP-P00568/2017-18/11010 AFA Certificate Number - AA1/11010/02/221223/105273			
9	Address and e-mail of the interim resolu- tion professional, as registered with the Board	19/503, N R I Complex, Sector 54, 56, 58, Seawood, Nerul Navi Mumbai, Maharashtra, 400706 Email - ipashishrathi@gmail.com			
10	Address and e-mail to be used for corre- spondence with the interim resolution professional	Office No B- 508, Mahaavir Icon Plot No 89, Sector 15, CBD Belapur, Navi Mumbai, Maharashtra,400614, India Email - irp.tridhaatu@gmail.com			
11	Last date for submission of claims	11-09-2023 (Being the 14th day from the date of receipt of the order)			
12	Classes of creditors, if any, under clause b of sub-section 6A of section 21, ascertained by the interim resolution professional	·			
13	Names of Insolvency Professionals identified to act as Authorized	Satya Narayan Baheti (IBBI/ IPA-001/ IP- 01759/ 2019-20/12670)			

2. Sujata Chattopadhyay (IBBI/IP-003/IP-N00044/2017-18/10353) 3. Mangesh Mukund Deokar Bhosale (IBBI/IPA-001/IP-P01604/2018-2019/12458) (a) Relevant Forms and (a) Web link b) Details of authorized rer https://ibbi.gov.in/home/downloads Physical Address: As mentioned in Item no 10 (b) Can be accessed at https://ibbi.gov.in/en/ips-register/view-ip/1
and can also be obtained via email to "irp.tidhaatu@gmail.com" lotice is hereby given that the National Company Law Tribunal has ordered the commencement o

corporate insolvency resolution process of the TRIDHAATU ASSET HOLDINGS LLP on 25-08-2023 he creditors of Tridhaatu Asset Holdings LLP are hereby called upon to submit their claims with proof on or before 08-09-2023 to the interim resolution professional at the address mentione gainst entry No 10. The financial creditors shall submit their claims with proof by electronic mean only. All other creditors may submit the claims with proof in person, by post or by electronic means. ancial creditor belonging to a class, as listed against the entry No. 12, shall indicate its choice o authorized representative from among the three insolvency professionals listed against entry No.13 act as authorized representative of the class - Deposit Holders\* in Form CA.

Class of creditors has been assessed as "Deposit Holders" based on the limited informatio vailable as on the date of this public announcement and is subject to change basis further infor nation that may become available upon receipt of claims from creditors. ibmission of false or misleading proofs of claim shall attract penaltic

AFA Certificate Number - AA1/11010/02/221223/105273 Date: 30.08.2023 Registered Address and Email ID with IBBI 19/503, N R I Complex, Sector 54, 56, 58, Seawood, Nerul Navi Mumbai, Maharashtra, 400706 ipashishrathi@gmail.com

Representative of creditors in a class

hree names for each class

#### Sicagen India Limited CIN: L74900TN2004PLC053467 Read Office: 4th Floor SPIC House

No.88, Mount Road, Guindy, Chennai-600032



<sup>7</sup>Sicagen

**NOTICE TO SHAREHOLDERS** ANNUAL GENERAL MEETING THROUGH VIDEO CONFERENCING REQUEST TO REGISTER E-MAILS TO RECEIVE ANNUAL REPORTS

Pursuant to General Circular No. 10/2022 dated 28th December 2022 issued by the Ministry of Corporate Affairs read with the other relevant circulars referred to therein, it is hereby informed that the 19th Annual General Meeting (AGM) of the Company will be held on Tuesday, the 26th September, 2023 at 02.00 p.m. (IST) through Video Conferencing (VC)/Other Audio Visual Means (OAVM) in compliance with the applicable provisions of the Companies Act. 2013 (the Act) and the aforesaid Circulars. As mandated in the aforesaid Circulars read with SEBI Circular dated 5th January 2023 on the subject, the Annual Report for the Financial Year 2022-23 together with the Notice of the AGM will be sent only by electronic means to the shareholders who have registered their e-mail id's with the Company or the Depository Participants as the case may be, unless a specific request has been made in writing for receiving the physical copy. These will also be made available in the websites of the Company and the Stock Exchange viz.

www.sicagen.com and www.bseindia.com. (A) For the attention of the members who are holding shares in physical form/who

have not registered their e-mail ids and other particulars with the Company Investors are requested to submit their requests online or through e-mails

and as far as possible avoid handling of physical documents. You may visit https://investors.cameoindia.com and follow the guidance for submission of the information online for registering the e-mail, mobile number and other details, etc.

Options for submission of Form 15G/15H for non-deduction of TDS from

dividend for the year 2022-23, subject to approval of the shareholders at the

19th AGM, payable in October 2023 are also available in the above web-link, Request for registration/change of the information shall be submitted in Form ISR-1 as prescribed by SEBI which is available in the website of the Company under the

following link https://sicagen.com/wp-content/uploads/2022/01/Investor-Service-Request-Physical-Shares.pdf to the RTA by sending an e-mail with the scanned copy of the Form and other required documents to kyc@cameoindia.com. Alternatively, the aforesaid information may be sent by post or courier to the RTA

viz. Cameo Corporate Services Limited, Unit: Sicagen, Subramanian Building, 1 Club House Road, Chennai 600 002, Ph. No.: 044-2846 0390/40020700. Person holding shares in demat mode may approach their Depository Participant (DP) for the above purposes. Also it may be ensured that the option to receive the Annual Reports and other communications by e-mail has been duly

exercised in respect of such holdings. Detailed instructions for casting of votes through remote e-voting prior to the meeting and also for participating/speaking/voting at the meeting will be made available in the Notice of the AGM.

update their contact details and other particulars. Members may kindly avail the opportunity and provide the information at the earliest so that the Company is able to send the notices and other information promptly. For any further clarifications, Members may contact the RTA as specified above

This public notice is being published to facilitate the members to register or change or

For Sicagen India Limited Ankita Jain Company Secretary & Compliance Officer

Place: Chennai

ASHISH ARJUNKUMAR RATH

IP Registration Number- IBBI/IPA-001/IP-P00568/2017-18/11010

Date: 29.08.2023

# மரம் சாய்ந்து மாணவி சாவு: குடும்பத்துக்கு ரு.5 லட்சம்: ஸ்டாலின் உத்தரவு

தஞ்சாவூர் மாவட்டத்தில் மரம் உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் ் வழங்க முதலமைச்சர் நிதியுதவி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், பசுபதிகோவில் கிராமத்தில் தனியார் உள்ள பெண்கள் பயின்று மேல்நிலைப்பள்ளியில் வரும் மாணவிகள் பாபநாசம் வட்டம், உள்ளிக்கடை, கண்டகரையத்தைச் சார்ந்த செந்தில்குமார் என்பவரின்

பழவந்தாங்கல், சென்னை–600 114. 3) பி.ரவி, த/பெ. லேட் எம்.வி.பத்மநாபன்

கையொட் B. மணிவண்ணன், P.பிரேம்குமார் மனுதாரர்களின் வழக்கறிஞர்கள்

உயா்நீதிமன்ற கட்டிடம், சென்னை–600104.

.71, கூடுதல் சட்ட அறைகள்

சென்னை உயர்நீதிமன்றம்

(உயில் மற்றும் உயில் இல்லாத வழக்கு பற்றிய ஆள்வரை)

(உயல் மற்றும் உயல் இல்லோத் வழக்கு பற்றும் ஆள்வரை)
முதலேற்பு மனு எண். 354 / 2023
இந்திய வாரிசுரிமை சட்டம் XXXIX/1925 தொடர்பான
மனுவில் 25.10.2010 அன்று இறந்து போன M.V.பத்மநாபன்
அவர்களின் பங்கு மற்றும் கடன் பத்திரங்கள்
தொடர்பான வாரிசுரிமைகோரும் மனு.
1) எஸ். ராமானுஜம், த/பெ. லேட் எம்.வி.பத்மநாபன்
எண்.18/45, முத்தய்யா 2வது தெரு, ராயப்பேட்டை, சென்னை—600 014.
2) ரமா சேஷாத்ரி, த/பெ. லேட் எம்.வி.பத்மநாபன்
எண்.4/3, 28, சுதா கோல்டு பிளாட், விஸ்வநாதபுரம்,

3) பி.ரனி, த,பெ. லேட் எம். னி.பத்மநாபன் எண்.18/45, முத்தய்யா 2வது தெரு, ராயப்பேட்டை, சென்னை—600 014. 4) கே. என். சீனிவாசன், த/பெ. கே. நரசிம்மன் லேட் எம். னி.பத்மநாபன் அவர்களின் மருமகன். எச். எண். 13—55/1/2 ஆகாஷ் என்கிளேவ், சாய்புரி காலனி, மல்கஞ்கிரி மெட்சல்—மல்காகிரி மாவட்டம், தெலுங்கானா—500047 5) ஸ்ரீராம், கே. எஸ். தட்ட கே. என். சீனிவாசன் லேட். எம். வி. பத்மநாபன் அவர்களின் பேரன் எண்.F1 A—பிளாக், நித்யா என்கிளேவ், எண்.67, 2வது மெயின் ரோடு, எம். எம். டி. சி காலனி, நங்கநல்லூர், சென்னை—600 061. கே. எஸ். ஸ்.நீநாத் தடுபே. கே. என். சீனிவாசன் லேட். எம். வி. பத்மநாபன் அவர்களின் பேரன் ஃபிளாட் எண். 110, லிட்டில் காஸ்டில் அபார்ட்மெண்ட்,

ஃபிளாட் எண். 110, லிட்டில் காஸ்டில் அபார்ட்மெண்ட்.

ஃபிளாட் எண். 110, லிட்டில் காஸ்டில் அபார்ட்மெண்ட், St.No.18, கௌதம் நகர், மல்கஜ்கிரி, ஐதராபாத்–500047 மனுதாரர்கள் சென்னை–600 014, ராயப்பேட்டை, முத்தையா 2வது தெரு, எண். 16/45 என்ற முகவரியில் வசித்து வந்து 25.10.2010 அன்று இறந்து போன M.V.பத்மநாபன் அவர்களின் பங்கு மற்றும் கடன் பத்திரங்கள் தொடர்பான மனு, சென்னை உயர்நீதிமன்ற மாஸ்டர் கோர்ட்டில் 11.09.2023 அன்று காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு வருகிறது. மேற்படியாரின் பங்கு மற்றும் கடன் பத்திரங்களில் ஏதேனும் பாத்தியதை கோருகின்ற அனைவரும், தங்களுக்கு தக்கதெனக் கருதினால், நீதிமன்றம் வாரிசுரிமைச் சான்றிதழ் வழங்குவதற்கு முன், மேற்படி மனு விசாரணையின் போது நடவடிக்கைகளை பார்த்து தங்களது ஆட்சேபணைகளைத் தெரிவித்துக்கொள்ளுமாறு இதன் மூலம் அறிவிக்கப்படுகிறார்கள்.

றிவிக்கப்படுகிறார்கள்.
2020 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி சென்னையில்
கையொப்பமிடப்பட்டது.
வண்ணன், P.பிரேம்குமார் (கோவிந்தராஜ் பாலகிருஷ்ணன்)
ர்களின் வழக்கறிஞர்கள் உதவி பதிவாளர்
கூடுதல் சட்ட அறைகள் முதலேற்பு பிரிவு 1
மன்ற கட்டிடம், உயர்நீதிமன்றம்
ஏ–600104. சென்னை–600 104.

சுஷ்மிதாசென் (வயது15) மற்றும் பாபநாசத்தைச் சேர்ந்த கந்தன் என்பவரின் மகள் ராஜேஸ்வரி (வயது 15) ஆகிய இருவர் மீதும் நேற்று (29–ந் தேதி) மாலை பெய்த மழை மற்றும் காற்றின் காரணமாக பள்ளியின் அருகிலுள்ள மரம் வேறோடு சாய்து விழுந்ததில் சுஷ்மிதாசென் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற கேட்டு துயரமான செய்தியினைக் மிகுந்த வருத்தமடைந்தேன்.

காயமடைந்த மாணவிக்கு ரு.1 லட்சம்

மேலும் இவ்விபத்தில் படுகாய மடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக் மருத்துவமனையில் கல்லூரி

> பூந்தமல்லி அசல் வழக்கு எண்.305/2021 திருமதி. சரளா எகிர்

திரு. கண்ணன் மற்றும் பலர் ...பிரதிவாதிகள் பெறுநர்

எண்.75, 3வது தெரு, அம்பேத்கர் நகர், செயின்ட் தாமஸ் மவுண்ட், சென்னை–16

எண். 18E, 1வது பிரதான சாலை, ராயலா நகர், இராமாபரம், சென்னை–89

04.09.2023 அன்று வாய்தா போடப் 04.09.2023 அன்று வியதா போட்ப பட்டுள்ளது. எனவே மேற்படி நீதிமன்றத்தில் மேற்படி தேதியில் அன்று காலை 10 மணிக்கு தாங்களோ அல்லது தங்கள் வழக்கறிஞரோ ஆஜராக தங்கள் ஆட்சேபணையை ஆஜராக தங்கள் ஆட்சேபணையை தெரிவித்துக் கொள்ள வேண்டியது. துள்ளத்துக கொள்ள வேண்டியது. அவ்வாறு தவறும் பட்சத்தில் மேற்படி தாவா ஒருதலைபட்சமாக தீர்மானிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

**த.ஜெகதீசன்** வாதி வழக்கறிஞர்

சார்பு நீதிமன்றம், கோவில்பட்டி

மனுதாரர்/இழப்பீடு கோருபவர்

M/s. ஸ்ரீ சென்னை மைன்ஸ் (M/s. Shri Chennai Mines) அதிகாரம் பெற்ற நபர் மூலம், கதவு எண். 6/27C, கந்தசாமி நகர், ஒண்டி காலனி ரோடு, குன்றத்தூர், சென்னை மாவட்டம் – 600 069

ஆஜராவதற்கு வரும் 25.09.2023 தேதியில் வாய்தா ஏற்பட்டுள்ளது. ஆகவே மேற்படி நம்பர் வழக்கின் எதிர்மனுதாரரான தாங்கள் 1வது மேற்படி நீதிமன்றத்தில் 10.30 மணிக்கு அன்று காலை 10.30 மண்டு நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமோ ஆஜராகி தங்களது நோலோ அல்லது வழக்கற்குர் மூலமோ ஆஜராக தங்களது வி எ க் க ம் / ஆ ட் சே ப ணை மி னை தெரிவித்துக் கொள்ள வேண்டியது என்றும், தவறும் பட்சத்தில் மேற்படி வழக்கில் மேற்படி நீதிமன்றம் தங்களுக்கு எதிராக ஒருதலைபட்ச உத்தரவு பிறப்பிக்கப்படும் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.

A. ராம மூர்த்தி M வசோபான்

IN THE COURT OF PRINCIPAL SUB - COURT AT CHENGALPET O.S.No. 103 / 2021

M.Raja, represented by his Power Agent, A.Chidambaram, S/o.Late Annamalai, No.B33, Sai Ram Flats, 95/96,

S.Chandiran, S/o. Chithirai, No.10T, D Block, Ramakamathupuram,

Theagaraya Nagar, Chennai-600 017

S.Chandiran, S/o.Chithirai, No.10T, D Block. Ramakamathupuram, Theagarava Nagar.

above mentioned above mentioned Hon'ble Court has ordered Notice to you, the Defendant in the above in O.S.No. 103 / 2021, to appear before the said Court Hon'ble on 19.09.2023 at 10 a.m. either in person or through a Pleader, Failure on you part to appear as by the Plaintiff will be decided in your absence, Exparte.

M.Jagajeevan

Advocate for Plaintiff

IN THE COURT THE HON'BLE XIV ASSISTANT CITY CIVIL COURT AT CHENNAI I.A.No. 1 of 2023 in I.A.NO. 471 of 2003

in O.S.No. 104 of 2003 Mr.N.Kannan M/61 YRS ... Petitioner / Respondent / Defendant2

-Vs-1. Suresh Kumar D.Jain, ...1st Respondent / Petitioner

2.Balakrishnan ...2ndRespondent / Respondent / Defendant3 To R1 1. Suresh Kumar D.Jain,

M / years, S/o, Devichand, No. 30. Maddox Street No. 30, Maddox Street, Choolai, Chennai 600112. R2 2. Balakrishnan No. 27, Devaraj Street, Royapettah, Chennai- 600 014.

Please take notice that in Application filed by the Petitioner/ Respondent/ Defendant to raise the A.B.J order. The matter came up for hearing before the Hon'ble XIV Assistant city court on 28/08/2023 and the Hon'ble Judge has pleased to order to take notice by issue of paper publication to you

of paper publication to you returnable by 03/09/2023. Please be present before this Hon'ble Court on 08/09/2023 at 10.30 am personally or through duly represented counsel, failing which the matter will be heard and decided in your absence.

M.Shreedhar Counsel for the Petitioner / Respondent / Defendant2

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள -சிறப்பு சிகி**ச்சை** 

மாணவிசுஷ்மிதாஷென்னை இழந்து வாடும் பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ராஜேஸ்வரிக்கு ஒரு லட்சம் ரூபாயும் நிதியதவி வழங்கவும் உத்திரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

S/o.Late Kannan

ராஜேஸ்வரிக்கு

அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.

IN THE HON'BLE III ADDITIONAL FAMIL COURT
AT CHENNAI H.M.O.P.No. 549/2023 K.Purushothaman,

...Petitioner Vs Mrs. G.Lakshmi,

Mrs. G.Laksiiiii, D/o.Govindaswamy ...Respondent Mrs. G.Lakshmi. D/o.Govindaswamy, No.1/19, Meenakshi Street, Karthikeyan

Nagar, Maduravoyal, Chennai–600 095 Please take notice that the above petition filed before the Hon'ble III Additional Famil Court at Chennai has been ordered notice to you all returnable by 15.09.2023. You are all therefore required to appear before the above said court on 15.09.2023 at 10.30 a.m. failing which the above suit will be decided in your

Petitioner/Party in Person

மாண்புமிகு கூடுதல் சார்பு நீதிமன்றம், அரியலூர் IA: 4/2022 OS. No:104/2022

1.கோவிந்தராஜ், S/o.குமரேசன் @ போலிஸ் மூப்பனார், 2.கற்பகவள்ளி, க/பெ.சுயம்பிரகாசம், தெற்கு தெரு, சாத்தமங்கலம் கிராமம், வேட்டியுர் அஞ்சல்,

..மனுதார்கள்/வாதிகள் எகிர்

சபரி சிமெண்ட்ஸ் (சென்னை) Ltd., Rep. by விஜயகுமார், த/பெ.வெங்கடபதி (Disolved Company) . பிளாட் எண்: 3 – B பிளாக், முதலாவது தளம், 32, வைத்யராம் தெரு, T. நகர், ..4வது எதிர்மனுதாரர்/4வது பிரதிவாதி

**4வது பிரதிவாதிக்கு அறிவிப்பு** மேற்படி வாதி தங்களுக்கு விளம்புகை பரிகாரமும், தடைய<u>ுறு</u>த்து பரிகாரமும் கோரி நைட் புறுத்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வாய்தா 07.09.2023 அன்று போடப்பட்டுள்ளது. வருகிற 07.09.2023 அன்று மாண்புமிகு நீதிமன்றத்தில் தாங்களோ அல்லது தங்களது வழக்கறிஞரோ நேரில் ஆஜராகி தங்களது ஆட்சேபனைகள் இருப்பின் தெரிவித்துக் கொள்ளலாம். தவறும் பட்சத்தில் தங்களுக்கு எதிராக பட்சமாக தீர்மானிக்கப்படும் என்பதை இதன் மூலம் அறியவம்.

S.P.சௌந்திரராஜன், B.A., B.L., மனுதாரர்கள்/வாதிகள் வழக்கறிஞர். XXIII ADDITIONAL JUDGE BEFORE THE CITY CIVI COURT AT CHENNAI

O.S. No. 2276 of 2023 LOYAL CREDIT CREDIT AND INVESTMENTS LIMITED.

M/s. POLYCREST INNOVATION INDIA (P) LTD ::: Defendants M/s POLYCREST

INNOVATION INDIA (P)LTD- D1 Plot No. 22 & 23. Ambattur IndustrialEstate, Chennai – 600 058. 2. B.N. SRIDHAR – D3, S/o. B.V.Nagarajan. No. C-8. Asiana Apartments Alwarpet, Chennai – 600 018.

3. Mrs. JAYASRI RAVISHANKAR, W/o\_late V Ravishankar No.222, Balaraman Road, Advar Chennai - 600 020. The plaintiff has filed the above original suit against all of you

for the recovery of a sum of Rs.37,61,013.31. The Hon'ble XXIII Additional Judge, City Civil Court, Chennai has ordered notice to all of you returnable by 08.09.2023.Kindly take notice to appear before the said Court on 08.09.2023 at 10.30 a.m., either in person or through Pleader in person or through Pleader duly instructed, failing which, the above case will be heard and decided in your absence.
M/s. RAMALINGAM &

> Advocates, Counsel for Plaintiff

in ரிட்அப்பீல் எண்.S.R.No.92067/2023

நிர்வாகம் அரசு விரைவு பேருந்து கழகம், கோட்டம்–2, பல்லவன் சாலை, சென்னை–600 002 ...மனுதாரர்

தலைமை தொழிலாளர் நீதிமன்றம் சென்னை–600 104 2) R. சேகர், எண்.25,

ரிட் அப்பில் வி.பே. கற்தால் தாக்கல் செய்யப்பட்டது. R. சேகர் ஆகிய தாங்கள் மேற்படி ரிட் அப்பீலில் 2வது பிரதிவாதியாக சேர்க்கப்பட்டுள்ளீர்கள். இதுரை சோக்கப்பட்டுள்ளாகள். இதுரை நீதிமன்றம் மூலமும், என் மூலமும் அனுப்படப்ட்ட நோட்டீசுகள்

\_\_ உங்களுக்கு எதுவும் ஆகவில்லை. ஆகளால்லை. எனவே, சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் செய்தி தாளில் விளம்பரம் செய்ய சொல்லி விளம்பரம் செய்ய பெசால்ல 11.08.2023 அன்று உத்தரவிட்டதன் பேரில் இந்த விளம்பரம் செய்யப் படுகிறது, மேற்படி அப்பீல் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில்

அல்லது தங்கள் வழக்கறிஞர் மூலமோ 04.09.2023 அன்று மூலமா 04.09.2023 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் காலை 10.30 மணிக்கு ஆஜராக வேண்டும். தவறினால் தங்களை ஒருதலைபட்சமாக கருதி வழக்கு

**ENROLLMENT NOTICE** After 10 days of the publication of this notice and within three months there after. I. RANJITH RAJU, S/o.M.Thamarai, aged 43 years, permanently residing at No.60A, puthupattu Road, Melalathoor, Cudiusthem Tolkit, Vollege, Dictrict. Gudiyatham Taluk, Vellore District.
Tamilnadu –635 806. Intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar

enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council Building, High Court Campus, Chennai-600 104. Those who have any valid objections may notify the same to the Bar Council with in ten days. T. RANJITH RAJU

After 10 days of the publication of this notice and within three months there after. I. V.Jagathish, S/o. K. Venkatesan, aged 25 years, permanently residing at No.25, Nehru Street, Ayanambakkam, Chennai 600095. Intend having my enrollment as an Advocate moved before the bar council of Tamil Nadu, Ba council building, high court campus Chennai-600 104.

Chenna-600 104.
Those who have any valid objections may notify the same to the Bar council with in ten days.
V.JAGATHISH

After 10 days of the publication of this notice and within three months there after. I. V.T.Madhusudhanan, S/o. V T Venkatesan, aged 49 years permanently residing at AP 924, 62nd Street, 610th Sector, K. K. Nagar, Chennal, 610078, Intend baying my Chennai - 600078. Intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu.

Ber Council Building, High Court
Campus, Chennai-600 104.
Those who have any valid
objections may notify the same to the
Bar Council with in ten days.
V.T.MA.DHUSUDHANAN

After 10 days of the publication of this notice and within three months there after. I Chabina Gresoria PS. Father Name: Peter Sankar, Aged 23 years permanently residing at No. 18/10, Old Cuddalore Street, Ariyankuppam, Commune Panchayat, Puducherry – 605.007. Uland kaying my englengt 605 007 Intend having my enrolment as an Advocate moved before as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council Building, High Court Campus, Chennai-600 104. Those who have any valid objections may notify the same to the Bar Council with in ten days.

Bar Council with in ten days.

CHABINA GRESORIA PS After 10 days of the publication of this

After 10 days of the publication of this notice and within three months there after. |, S. GOMATHI, D/O: M.SIVAKUMAR, aged 22 years, permanently residing at No.69 Yedhachalam Nagar, Sevilimedu, Kanchipuram Pincode —631502. Intend having my enrollment as an Advocate moved before the bar Advocate moved before the bar council of Tamil Nadu, Bar council building, high court campus, chennai 600 104.

Those who have any valid objections may notify the same to the Bar council with in ten days.

S. GOMATHI

After 10 days of the Publication of this notice and within three months there after.

I. M PRASANTH, S/O.
MURUGAIYAN P. aged 25 years, permanently residing at No. 843, Pillaliyar Kovil Street, Mangalam (Vill & Post). Tiruvannamalai Dist, princed 66, 7572, permanentary processors. Post). Tiruvannamalai Dist, Pin code - 606 752. Intend having my enrollment as an Advocate moved before the bar council of Tamil Nadu, Bar council building, high court campus.

Bar council building, high court campus

After 10 days of the Publication of this notice and within three months there after. I, Richard Sabastian PM, D/o.: PV Mathew, aged 22 years, permanently residing at No 27/16, Joseph Lane, Kamaraj Nagar Post, Sekkadu, Avadi, Chennai -600071. Intend having my enrollment as an Advocate moved before the bar council of Tamili Nadu. before the bar council of Tamil Nadu Bar council building, high court campus

Bar council with in ten days.

Richard Sabastian P.M

After 10 days of the publication of the notice and within three months thereafter. I. Akash Jyoti Lakra, S/o. Kamal Jyoti Prakash Lakra, Aged 25 years, permanently residing at 42/6. New CPWD Quarters, Second Avenue, Besant Nagar, Chennai-600 090. Intend to having my entrollment as an Advocate moved before the Barauncil of Tamilhadiu and Puducherry.

After ten days of the publication of this notice and within THREE months thereafter, I, KMEENAKSHI, W/o KDHARANI aged 35, permanently residing at No. 5/1, Kadumpadi Nagamman Koil Street, Pattabiram, Chathiram, Chennai-600072, Intend having my enrollment as an Advocate moved before the bar council of Tamil Nadu. Bar council building. high court Nadu, Bar council building, high court campus Chennai-600 104

Those who have any valid objections may notify the same to the Bar council with in ten days.

K.MEENAKSHI

Krishnapuram, Tamil Nadu- 601204. Intend having my enrollment as an Advocate moved before the bar council of Tamil Nadu, Bar council building, high court campus, chennai-

600 104.

Those who have any valid objections may notify the same to the Bar council with in ten days.

C. STEPHEN

Kritnikaa Suresh, D/o: A I Suresh, aged 23 years, permanently residing at No.23/13, 2nd Floor, Teekaraman Kudil Apt, U. V. Swaminathan Street, Alandur, Chennai - 600016. Intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamiliandur, Bar Couroll Building, High Tamilnadu, Bar Council Building, High Court Campus, Chennai-600104. Those who have any valid objections may notify the same to the Bar Council with in ten days. vith in ten days.

KRITHIKAA SURESH

Court Campus, Chennai-600104 Those who have any valid objections may notify the same to the Bar Council with in ten days. A MUKESHVARMA

பெயர் மாற்றம்

RUKMANY GOPALAKRISHNAN கணவர் பெயர்: Gopalakrishnan, பிறந்த தேதி: 08.10.1945, நெ.116, B–பினாக், 1வது மாடி, Srinivasa Towers, அரியான்குப்பம், புதுச்சேரி -605007, என்ற முகவரியில் வசிக்கும் நான் ROUCCOUMANIAMMALLE GOPALAKRISHNAN,

பெயர் மாற்றம் ABDULRA JAMAL, தந்தை Abdul Rasheed, பிறந் Abdul Rasireed, பற்றத் சத்த 09.07.1963, நெ.24/37, ராஜா ஹைடர் தெரு, அண்ணா சாலை, சென்னை -தெரு, அண்ணா சாலை, 600 002, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி VANAKAR ABDUL JAMAL, என்று

அழைக்கப்படுகிறேன்.

RUKMANY GOPALAKRISHNAN

VANAKAR ABDULRASHEED JAMAL

வருவாய் கோட்டாட்சியர் வடசென்னை கோட்டம் மாதவரம் ந.க. எண். அ2/4918/2022 நாள்: 28-08-2023 இறப்பு சான்று

K. **தர்மராஜ், த/பெ. குப்புசாமி,** எண்.31/20, M.M. பாளையம், ரெட்டி தெரு, ழுல், சென்னை - 600 066.

வருவாய் கோட்ட அலுவலர் . கோட்டாட்சியர் அலுவலகம், **றாதவரம், சென்னை – 6000**66.

அறிவிப்பு

மேற்படி மனுதாரரின் தாயார் முத்தம்மா க/பெ. குப்புசாமி, கடந்த **27/07/20**0 தேதி அன்று **இ**றந்ததை பதிவு செய்யாம 27/07/2008 வீடுப்பட்டகால் அந்க இறப்பை எதிர்மனுகா அலுவலகத்தில் பதிவு செய்ய உத்தர வழங்க கோரி மனுதாக்கல் செய்துள்ளார் இதன் மீது எவருக்கேனும் ஆட்சேபனை **இருப்பின்** தந்த விளம்பரம் கண்ட நாட்களுக்குள் மாதவரம் வருவாட ஆஜராகி எழுத்து மூலம் தங்களசூ வேறும்பட்சத்தில் மனு ஒருதலைப்பட்சமாக தீர்மானிக்கப்பட்டு உத்தரவு பீறப்பிக்கப்படும் ரன்பதை அறியவும்.

> நேர்முக உதவியாளர் வருவாய் கோட்ட ஆலுவலர்

மாண்பமை வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் கோட்டாட்சியர் அலுவலகம் வேலூர். இறப்பு சான்று

த/பெ. மல்லப்பன் தெ.76/44, பிள்ளையார் கோயில் தெரு, ரங்காபுரம், வே லூர்– 9. – மனுதார எதிராக

வருவாய் கோட்ட அலுவலர் கோட்டாட்சியர் அலுவலகம் வேலூர். – எதிர்மனுதாரர் அறுவப்பு மனுதாரரின் மேற்படி கெரழந்தையம்மாள், க/பெ. லேட் வீராசாமி என்பவர் கடந்த 13.11. 2010 தேதியன்று மேற்கண்ட விலாசத்தில் இறந்ததை செய்யாமல் விடுட

விடுபட்டதால் எதிர்மனுதாரர் இறப்பை அந்த அலுவலகத்தில் பதிவு செய்ய உத்தரவு வழங்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதன் மீது . எவருக்கேனும் ` ஆட்சேபணை இருப்பின் இந்த விளம்பரம் கண்ட 15 நாட்களுக்குள் வேலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி எழுத்து மூலம் தங்களது ஆட்சேபணையை தெரிவிக்கலாம். தவறும் பட்சத்தில் மனு ஒருதலைப்பட்சமாக தீர்மானிக்கப்பட்டு உத்தரவு \_ பிறப்பிக்கப்படும் அறியவும்.

ு. நேர்முக உதவியாளர், வருவாய் கோட்ட அலுவலர், வேலூர்.

**ENROLLMENT NOTICE** 

ENROLLMENT NOTICE
After 10 days of the
Publication of this notice and
within three months there after.
I Maygha Viswanat D/o. A B.
Viswanat aged 28 years, permanently
residing at Flat No A-3, 3rd Floor, Casa
Grande Epica No 1, Mahalingapuram
Main Road, Mahalingapuram,
Nungambakkam, Chennai 600034,
Intend having my enrollment as an
Advocate moved before the bar council
of Tamil Nadu, Bar council building, high
court campus, Chennai-600 104. campus Chennai-600 104 Those who have any valid objections

may notify the same to the Bar counci may noting the same with in ten days.

MAYGHA VISWANAT

After 10 days of the Publication of this notice and within three months there after I, A.N. Aadithyan, S/O: A.K. Nataraj I, A.N. Aadithyan, S/O: A.K. Natara, aged 23 years, permanently residing at NEW NO 20 OLD, NO. 53, GIRI ROAD, T. NAGAR, Thiyagaraya Nagar, Chennai, Tamil Nadu, 600017, intend having my enrollment as an Advocate moved before the bar council of Tamil Nadu, Bar council building, high court campus. Chengai-600 104. court campus, Chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the Bar council

A.N. AADITHYAN

After 10 days of the Publication of this notice and within three months there after. I, Aarthi.S, D/o.Shankar, aged permanently residing Thiruvalluvar Salai 23 years No.9/15 No.9/15, Thiruvalluvar Salai, 15 Street, Naesapakkam, Kalaignar Karunanidhi Nagar, Chennai – 600 078. Intend having my enrollment as an Advocate moved before the bar council of Tamil Nadu, Bar council building, high court campus, Chennai-600 104

Those who have any valid objections may notify the same to the Bar council with in ten days.

\*\*\* \*\*\* \*\*\*

After 10 days of the publication of this notice and within months there after. I, A. Lakshmi, D/o. S.Anandan, A Dhana months there after. I, A.Dhana Lakshmi, D/o. S.Anandan, aged 37 years, permanently residing at No. 24/43, M. H. Mada Koil Street. Aminchikarai, Chennai – 600 029. Intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tavillands. Pac. Council of Tavillands. Council of Tamilnadu, Bar Council Building, High Court Campus, Chennai-600104.

Chennai-600104.

Those who have any valid objections may notify the same to the Bar Council with in ten days.

A.DHANA LAKSHMI

After 10 days of the Publication of this notice and within three months there after. I, Preethi S, D/o VSiva, aged 23 years, permanently residing at No.21A, Iyanar Kovil Street, Vidur & Post, Tindivanam Taluk, Villupuram District –605 652. Intend having my enrollment as an Advocate moved before the bar council of Tamil Nadu, Par council building high court campus Bar council building, high court campus Chennai-600 104

Those who have any valid objections may notify the same to the Bar council with in ten days. PREETHI.S

After 10 days of the publication of this After 10 days of the publication of the notice and within three months there after I, Gabriel Stayns Doss, S/o. P.Arularasu, aged 23 years, permanently residing at No.2, Kamaraj Street, Pallikaranai, Chennai–600 100. Intend having my Chennai-600 100. Intend having my enrollment as an Advocate moved before the bar council of tamilnadu, bar counci building, high court campus, chennai- 600 104.

Those who have any valid objections may notify the same to the bar council within ten days.

GABRIEL STAYNS DOSS

சக்தி நிதி லியிடெட் மனை எண். 41, என்.ஜி.ஓ.காலனி, குரோம்பேட்டை, சென்னை – 600 044. CIN: U65991TN1995PLCO31498

<u>பங்குதாரர்களுக்கு அறிவிப்பு</u>

பதிவு எண். 18–31498/1995 (மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற 'நிதி' நிறுவனம்)

பங்குதாரா்களின் 28–வது வருடாந்திர பொதுக்கூட்டம் 21 செப்டம்பா் 2023 வியாழக்கிழமை மாலை 4.00 மணிக்கு ஸ்ரீ கருமார் அம்மன் **ூன்னதான கூடம்,** ஸ்ரீ கருமாரி அம்மன் பக்த ஜன சபை வளாகம் ஜானகிராமன் தெரு, பத்மநாப நகா, குரோம்பேட்டை, சென்னை–44 என்ற முகவரியில் நடைபெறுமென அறிவிக்கப்படுகிறது.

பங்குதாரர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிழக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம். இடம் : சென்னை – 44. தேதீ : 22–8–2023 S.வேலுசாமி

நிர்வாக இயக்குநர்

பொது அறிவிப்பு

எனது கட்சிக்காரர் திரு. M.V.ரவிச்சந்திரன், த/பெ. திரு. முத்து, எண்.15, அன்னை இந்திரா நகர், ராமாபுரம் மெயின் ரோடு, நெசப்பாக்கம், கே.கே.நகர், சென்னை–78 இதன் மூலம் தெரிவிப்பது என்னவென்றால் தனது சொத்தான பிளாட் எண்கள் 14 & 15, நெசப்பாக்கம் கிராமம், மாம்பளம் – கிண்டி தாலுக்காவிற்குட்பட்ட சர்வே எண்.70/1 விஸ்தீரணம் 4180 சதுர அடி மற்றும் தாலுக்காவற்குடபட்ட சாவே எண். 70/1 விஸ்தீரணம் 4180 சதுர் அடி மற்றும் அதில் உள்ள கட்டிடம் சம்பந்தப்பட்ட அசல் விற்பனை ஆவணங்கள் Vide DOC No. 3708/1987 Dated 26.101987 மற்றும் Doc No. 265/1988 dated 28.01.1988 before SRO Kodambakkam போன்ற பத்திரங்களை தான் சட்ட நிகழ்வுகளுக்காக நகல் எடுக்கும்பொழுது தவற விட்டு விட்டார். மேற்கண்ட அசல் விற்பனை ஆவணத்தை கண்டெடுக்கும் நபர்கள் இந்த அறிவிப்பிட்ட தேதியிலிருந்து 77 நாட்களுக்குள் தவறாமல் கீழ்கண்ட முகவரிடம் தேதியிலிருந்து 7 நாட்களுக்குள் தவறாமல் கீழ்கண்ட முகவரிடம் துகல் விற்பண்டு ஆண்ணியார். தேதியிலிருந்து 7 நாட்களுக்குள் தவறாமல் கீழ்கண்ட முகவரிடம் சேர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

R.RAMESH CHANDER, Advocate No.43/11, Srinivasaperumal Koil 1st Street Thiruvottiyur, Chennai–600 019 Mobile No.: 98410 18689, E-Mail: r.rameshchander@gmail.com

பிஆர்சி இன்டர்நேஷனல் ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட் விஷயத்தில்

(CIN: U55100TN2011PTC081078)

ஆகஸ்ட் 22, 2023 தேதியிட்ட மாண்புமிகு NCLT சென்னையின் உத்தரவுக்கு இணங்க, பின்வரு. கடன் வழங்கியவர்கள் பிஆர்சி இன்டார்நேஷனல் ஹோட்டல்ஸ் பிரைவேட் விமிடெட்டின் முத்தைட தீர்மான நிபுனைர் (RP) ஆகஸ்ட் 2019–ல் மாண்புமிகு NCLTஆல் அக்கீகிக்கப்பட்ட தீர்மானத் திட்ட சம்பந்தமாக கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் அவர்களுக்குச் செலுத்த வேண்டிய தொணை

த்து தொடாபு வகாளளுமாறு அறுவக்கப்பட்டுள்ளது.			
ப.எண்.	எண். விவரங்கள்		
1	திரு. ராகேஷ் சிங் (ஊழியர்)	40,000/-	
2	ராட் எலன் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் (சப்ளையர்)	5,48,129/-	
3	சேவை வரி, தமிழ்நாடு (கோரிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை)	30,95,193/-	

பல தகவல்தொடர்புகள் இருந்தபோதிலும், மேற்கூறிய கடன் வழங்கியவர்கள் தங்களுக்கு பணம் அனுப்புவதற்கான முந்தைய ஆர்பியின் தகவல்களுக்கு பதிலளிக்கவில்லை. கடன் வழங்கியவர்கள் தங்களின் தற்போதைய வங்கிக் கணக்கு விவரங்களைத் தங்கள் பான்! ஆதார் ஐடி சான்றுகள் ருத்துசெய்யப்பட்ட காசோலையின் நகல்/வங்கி பாஸ் புத்தகத்தின் நகல் மற்றும் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட உரிமைகோரலின் ஆதாரத்துடன் 14.03.2023 அன்று அல்லது அதற்கு முன் பின்வரும் முகவரிக்கு தெரிவிக்குமாறு மீண்டும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

எஸ். ராஜேந்திரன் IBBI Regn. No. IBBI/IPA-002/IP-N00098/2017-18/10241 (ஒப்பந்தத்திற்கான அங்கீகாரம் 15.12,2023 வரை செல்லுபடியாகும்) முந்தைய தீர்மான நிபுணர் பிஆர்சி இன்டர்நேஷனல் ஹோட்டல்ஸ் பிரையேட் லிமிடெட் விஷயத்தில் உவது மாடி, ஹாட் ச்ரூபா, 71/1, மெக் நிக்கோலஸ் சாலை (பூந்தமல்லி நெடுஞ்சாலை) சேத்துப்பட்டு, சென்னை 600 031 ஏ தொலைபேசி: + 91 44 2838 1636 | மொடைல்: 94446 48568 மின்னஞ்சல்: cs.sraiendran.associates@gmail.com

பொது அறிவிப்பு

இதனால் யாவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால், எனது கட்சிக்காரா் திருவாளா் தனலட்சுமி கல்வி அறக்கட்டளை (நிா்வாக அறங்காவலர்), எண்.44, சேஸச்சலம் தெரு, சைதாபேட்டை சென்னை–600 015, அவர்களுக்கு சொந்தமான சொத்தின் அசல் பத்திரம் எண். 3051/1991 நாள்: 14.06.1991, தாம்பரம் சார்பதிவாள அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது, புஞ்சை சர்வே எண். 22/1 விஸ்தீரனம் 0.07 சென்ட், சர்வே எண்.22/2 விஸ்தீரணம் 0.08 சென்ட் சர்வே எண். 32/3, விஸ்தீரணம் 1.12 சென்ட், சர்வே எண்.32/4 விஸ்தீரணம் 1 ஏக்கர், ஆக மொத்தம் 2.27 ஏக்கர். மேற்படி அசல் பத்திரம் 8.8.20023 அன்று படப்பை பஜாரில் உள்ள ஜெராக்ஸ் கடைக்கு செல்லும் வழியில் போது காணாமல் போய்விட்டது. எங்கு தேடியும் கிடைக்கபெறவில்லை.

\_\_\_\_ ஆகவே மேற்படி அசல் பத்திரம் காணாமல் போய்விட்ட<u>து</u> என இந்த பொது அறிவிப்பு மூலம் தெரிவித்து கொள்கிறோம். மேலும் பொது அறிவிப்பு வெளியிட்ட 7 தினங்களுக்குள் ஆதாரமாபூர்வாக தகவல் தெரிவிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம். அப்பம ⁄ தினங்களுக்குள் எவ்வித தகவலும் இல்லையென்றால் மேற்படி சொத்தின் மீது எந்தவித வில்லங்கமோ பொறுப்போ யாருக்கும் இல்லை என்று கருதப்படும்.

A.MATHIAZHAGAN, M.A., B.L.

Advocate Notary Commissioner of Oaths, #8/75, LIC Moogambigai Nagar, Karasangal, Padappai Post - 601 301 Cell: 99414 57685 / 90437 26448

பொது அறிவிப்பு (படிவம் - A) (இந்திய கடன் தீர்க்க வகைபற்றோர் மற்றும் நொடிப்பு நிலை வாரிய (விருப்பத்தின் பேரில் கலைப்பு நடவடிக்கைகள்) ஒழுங்குமுறை விதிகள் 2017ன்

ஒழுங்குமுறை விதி 14ன் கீழானது.

J & H டிசைன் & கன்ஸ்ட்டிரக்ஷன் பிரைவேட் லிமிடைட் பங்குதாரர்கள் சம்மந்தப்பட்டோர் கவனத்திற்கு விவாங்கள்

J & H முசைன் & கன்ஸ்ட்மரக்ஷன் பெருநிறுவனக் கடனாளர் பெயர் பிரைவேட் லிமிடெட் 2. பொநிறுவனக் கடனாளர் பதிவு செய்த நாள் 19-12-2006 பெருநிறுவனக் கடனாளர் பதிவு செய்த நிறுவனங்களின் பதிவாளர் அகீகார வகை பெருநிறுவனக் கடனாளரின் நிறுவன U45203TN2006PTC061769 டையாள எண் / வரையறு கடன் பெருநிறுவனக் கடனாளரின் பகிவ புதிய எண். 45, பழைய எண். 19, എഫ് 10001. 40, 2009 10001. 10, ഓஸ் சர்ச் ரோடு, மயிலாப்பூர், சென்னை, தமிழ்நாடு - 600 004 அலுவலகம் மற்றும் முதன்மை அலுவலகம் (ஏதேனுமிருப்பின்) முகவரி പെന്ദരിലായെ നല്യിൽ ക്കൊല്ലല് ലത്തി 25.08.2023 துவங்கிய தேதி தற்காலிக கலைப்பலுவலரின் பெயர், CA S. கண்ணன் நெ. 27. ஸ்கைலைன் கேசில், மின்னஞ்சல் முகவரி. முகவரி. அப்துல் ரசாக் தெரு, சைதாப்பேட்டை. சென்னை - 600 015. கொலைபேசி எண் மற்றும் பகிவ எண் charitarthkannan@gmail.com போன் : 93810 41949

உரிமைக் கோரிக்கை சமர்ப்பிக்க 24.09.2023 கடைசி தேதி

தேசிய சட்டத்தீர்ப்பாயத்தின் சென்னை அமர்வு II. நிறுவனங்களின் (கலைப்பு) விதிகள் 2020ன் படி Wis. J & H டிசைன் & கன்ஸ்ட்ழரக் ஒன் பிரைவேட லிமிடேட நிறுவனத்தின் தன்னிச்சையான கலைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 25.08.2023 அன்று உத்தரவிட்டுள்ளதென்பழை இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.
நீறுவனத்தின் தொடர்புடைய நபர்கள் தங்களது உரிமைக் கோரல்களை. மாண்பமை தேசிய,
நீறுவனத்தின் தொடர்புடைய நபர்கள் தங்களது உரிமைக் மேலே இனம் 7ல் சொல்லப்பட்ட
முகவரியிலுள்ள தற்காலிக நீறுவனக் கலைப்பாளரிடம் 24.09.2023 அன்று அல்லது அதற்கு
முன்னர் தங்களது சான்றுகளுடன் சமர்ப்பிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நீறுவனக் கடனாளர்கள் தங்களது உரிமை கோரல்களை மின்னணு முறையில் மட்டுமே
சமர்ப்பிக்க வேண்டும். பிற சம்பந்தப்பட்ட கடனாளர்கள் தங்களது உரிமை கோரல்ககை
நேரிலோ. அஞ்சல் மூலமோ. அன்றி மின்னணு முறையிலோ சமர்ப்பிக்கலாம். பொய்யான
மற்றும் தவறான வழிகாட்டக் கூடிய உரிமை கோரல்கள் தண்டனை ஏற்கவேண்டியதாகும் எனத்

தற்காலிக கலைப்பலுவலரின் பெயர் மற்றும் கையொப்பட CA S. கண்ணன் பதிவு எண் :IBBI/IPA-001/IP-P00755/2017-18/11287

) – தத்சர் வாரிசுரிமை கோரும் மனு

பதிவு எண் IBBI/IPA-001/IP-P00755/2017-18/11287

சென்னை உயர்நீதிமன்றம் (உயில் மற்றும் உயில் இல்லாத வழக்கு பற்றிய ஆள்வரை) ் முதலேற்பு மனு எண். 338/2023

இந்திய வாரிசுரிமைச் சட்டம் 39/1925 தொடர்பான மனுவில் 22.06.2021 அன்று இறந்து போன திருமதி. பாத்திமா இப்ராகிம் அவர்களின் பங்கு பத்திரங்கள் தொடர்பான

1) மொஹமத் சாயூப் முஸ்வி த/பெ. லேட் எம். இப்ராகிம் முஸ்வி ் கோல்டன் ஷோர் அவின்யூ, சீகிளிப் கான்கிளேவ், ஈ.சி.ஆர், அக்கரை, சென்னை – 600119 2) ப்பாத் முஸ்வி, த/பெ. லேட் எம். இப்ராகிம் முஸ்வி

தேதி மற்றும் இடம்:

சென்னை – 600034 3) எம். அவெஸ் முஸ்வி, த/பெ. லேட் எம். இப்ராகிம் முஸ்வி 19, கோத்தாரி ரோடு, நுங்கம்பாக்கம், சென்னை – 600034 4) தன்வீரா அகமத், த/பெ. லேட் எம். இப்ராகிம் முஸ்வி

s/பெ. நிஷாத் அகமத், 284, முதல் மெயின் டிபென்ஸ் காலனி, கச்.எ.எல். 2வது ஸ்டேஜ், இந்திரா நகர், பெங்களூர்–560008 5) மெஹர்ஜுபின் சிராஜ், த/பெ. லேட் எம். இப்ராகிம் முஸ்வி க/பெ. சிராஜ் அகமத், 13, கோத்தாரி ரோடு, நுங்கம்பாக்கம்,

–மனுதாரர்கள் சென்னை – 600034, நுங்கம்பாக்கம்,கோத்தாரி ரோடு, எண். 17 என்ற முகவரியில் வசித்து வந்து கடந்த 22.06.2021 அன்று இறந்து போன திருமதி. பாத்திமா இப்ராகிம் அவர்களின் பங்கு பத்திரங்கள் மற்றும் வங்கி நிலுவைத் தொகை தொடர்பான மனு சென்னை உயர்நீதிமன்ற மாஸ்டர் கோர்ட்டில் 11.09.2023 அன்று காலை 10.30 மணிக்கு மேற்படி மனு விசாரணைக்கு வருகிறது. மேற்படியாரின் பங்கு பத்திரங்கள் மற்றும் வங்கி நிலுவைத் தொகைகளில் ஏதேனும் பாத்தியதை கோருகிற அனைவரும் தங்களுக்கு தக்கதெனக் கருதினால் நீதிமன்றம் வாரிசுரிமை சான்றிதழ் வழங்குவதற்கு முன்பு நடவடிக்கைகளைப் பார்த்து தங்களத ஆட்சேபணைகளைத் தெரிவித்துக்கொள்ளுமாறு இதன் மூலம் அறிவிக்கப்படுகிறார்கள்.

2023ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 10ந் தேதி சென்னையில் கையொப்பமிடப்பட்டது. சல்வசேகரன் கோவிந்தராஜ் பாலகிருஷ்ணன்

வி.சி. செல்வசேகான் ஜே. டேனியல் ராஜாங்கம் மனுதாரரின் வழக்கறிஞர்கள் து நார்கள் 377, கூடுதல் சட்ட அறைகள், உயர்நீதிமன்றம், சென்னை– 104

உதவி பதிவாளர் முதலேற்பு பிரிவு– 1 உயர்நீதிமன்றம் சென்னை– 600 104

#### **PUBLIC NOTICE** This is to inform that I am owner of 2000 Transferable Share Certificate of Dr. Agarwal Eye Hospital Limited, the details are as follows: FOLIO NO: 1736

Certificate No.	Distinctive No.	No. of Shares
18386	3013501 – 3013600	100
18415	3016401 – 3016500	100
18416	3016501 – 3016600	100
18424	3017301 – 3017400	100
18425	3017401 – 3017500	100
18429	3017801 – 3017900	100
18439	3018801 – 3018900	100
18440	3018901 – 3019000	100
18441	3019001 – 3019100	100
18465	3021401 – 3021500	100
18500	3024901 – 3025000	100
18501	3025001 – 3025100	100
18502	3025101 – 3025200	100
18508	3025701 – 3025800	100
18515	3026401 - 3026500	100
18529	3027801 – 3027900	100
18578	3032701 – 3023800	100
18579	3032801 – 3032900	100
18638	3038701 – 3038800	100

3048901 - 3049000 18740 100 The said Share Certificate are missing and I have searched for the same and I could not be traced out. Hence, the present Public Notice nas been caused in view of the fact that any person possesse the said Share Certificate may hand over the same to the address

referred below.
Further any misdeeds if any indulged on the basis of the possession of the said Share Certificate will not in manner bind me and the same will result in initiation of legal proceedings.

V. Palanisamy, S/o. Vangaliappan No.79, G2, RK Excel Apartment

Pillaiyar Koil Street, Arumbakkam

Chennai -600 106

Mobile Nol: 9566266829

\_\_\_\_\_\_ சிகாஜென் இந்தியா லிமிடெட் 🚅 Sicagen (CIN: L74900TN2004PLC053467) . பதிவு அலுவலகம் : 4வது மாடி, ஸ்பிக் ஹவுஸ், . எண்.88, **மவுண்ட் ரோடு**, கிண்டி, **சென்னை** – 600 032.

Website: www.sicagen.com E-mail: companysecretary@sicagen.com Phone: 044 4075 4075 பங்குதாரர்களுக்கு பொது அறிவிப்பு காணொளி மூலம் வருடாந்திர பொதுக்கூட்டம்

வருடாந்திர அறிக்கைகளைப் பெற மின்னஞ்சல்களைப் பதிவு செய்யக் கோரிக்கை கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட 28 டிசம்பர் 2022 தேதியிட்ட பொதுச் சுற்றறிக்கை எண். 10/2022 மற்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய ள்பதுசை சுற்றறுக்கைக் கண்ட 17/2022 மற்றும் அதல் குறப்படப்பட்டுள்ள ஏண்டை தொடர்புடை சுற்றறிக்கைகள் ஆகியவற்றுக்கு இணங்க, கம்பெனியின் 19வது வருடாந்திர பொதுக்கூட்டம் **செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 28, 2023 அன்று மதியம் 02.00 மணிக்கு** (இந்திய நேரப்படி) காணொளி காட்சி (VC)/பிற ஆடியோ காட்சி முறையில் (OAVM) நிறு வனங்கள் சட்டம் 2013—ன் (சட்டம்) பொருந்தக்கூடிய சுற்றறிக்கைகள் மற்றும் மேற்கண்ட சுற்றறிக்கைகளுக்கு இணங்க நடைபெறுக்றது என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. மேற்கூறிய சுற்றறிக்கையில் 5 ஜனவி 2023 தேதியிட்ட செயி சுற்றறிக்கையின் படி, 2022— 23 நிதியாண்டுக்கான வருடாந்திர அறிக்கை, வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்புடன், நிறுவனம் அல்லது டெபாசிட்டரி பங்கேற்பாளர்களிடம் தங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்த பங்குதார்களுக்கு மின்னணு முறையில் மட்டுமே அனுப்பப்படும். காகித நகலைப் பெறுவதற்கு எழுத்துப்பூர்வமாக கோரிக்கை அனுப்ப வேண்டும். இவை நிறுவனம் மற்றும் பங்குச் சந்தையின் இணையதளங்களின் www.sicagen.com மற்றும் www.bseindla.com—ல் கிடைக்கும் நிறு வனங்கள் சட்டம் 2013–ன் (சட்டம்) பொருந்தக்கூடிய சுற்றறிக்கைகள் மற்றும் மேற்கண்ட

www.bseindia.com\_ல் கிடைக்கும். (A) காகித வடிவில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள்/ தங்கள் மின்னஞ்சல் முகவரிகக்

மற்றும் பிற விவரங்களை நிறுவனத்தில் பதிவு செய்யாதவர்கள் கவனத்திற்கு \* முதலிட்டாளர்கள் தங்கள் கோரிக்கைகளை ஆன்லைனில் அல்லது மின்னஞ்சல்கள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் மற்றும் முடிந்தவரை காகித வடிட ஆவணங்களைக் கையாளுவதைத் தவிர்க்கவும். \* நீங்கள் https://investors.cameoindia.com-ஐப் பார்வையிடலாம் மற்றும் மின்னஞ்சல் மொபைல் எண் மற்றும் பிற விவரங்கள் போன்றவற்றைப் பதிவு செய்வதற்கு ஆன்லைனிக்

தக வல்களைச் சமர்ப்பிப்பதற்கான வநிகாட்டுதலைப் பின்பற்றலாம். \* 2022–23–ம் ஆண்டிற்கான டிவிடெண்டிலிருந்து TDSஐக் கழிக்காமல் இருப்பதற்கான படிவம் 15G/15Hஐ சமர்ப்பிப்பதற்கான விருப்பங்கள், 19வது வருடாந்திர பொதுக் கூட்டத்திச் . பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டு, அக்டோபர் 2023–ல் செலுத்தப்படும், மேலே உள்ள ணைய இணைப்பை அதற்காக பயன்படுத்தலாம். பதிவுசெய்தல்/தகவல் மாற்றத்திற்கான கோரிக்கை, செபியால் பரிந்துரைக்கப்பட். R-1 உடன். அவை நிறுவனத்தின் இணையதளத்தில் கீழ்க்கண்ட இணைப்பு – https://sicagen.com/wp-content/uploads/2022/01/ ce-Request-Physical-Shares.pdf கிடைக்கும். அவற்றின் ஸ்கேன் செய்யப்பட்ட

படிவம் மற்றும் இதர தேவையான ஆவணங்களை ஆர்டிஏ–ன் மின்னஞ்சல் முகவரி kvc@cameoindia.com\_ல் சமர்ப்பிக்கப்பட வேண்டும். கரம் முடி பாப்பாப்பாட்ச சய்பங்கப்பட வண்டுய. \* மாற்றாக, மேற்கூறிய தகவல்கள் அஞ்சல் மூலமாகவோ அல்லது கூரியர் மூலமாகவோ RTAக்கு அனுப்பப்படலாம். கேமியோ கார்ப்படோட் சர்வீசஸ் லிமிடெட், யூனிட்: சிகாஜென், சுப்ரமணியன் பில்டிங், 1, கிளப் ஹவுஸ் ரோடு, சென்னை 600 002, தொலைபேசி எண்: 044 (B) டீமேட் முறையில் பங்குகளை வைத்திருக்கும் நபர், மேற்கண்ட நோக்கங்களுக்கா

(ப்) டீமேட் முறையில் பங்குகளை வைத்திருக்கும் நபர, மேற்கண்ட நோக்கங்களுக்காக அவர்களது டெபாசிட்டரி பார்ட்டிசிபண்டை (DP) அணுகலாம். வருடாந்திர அறிக்கைகள் மற்றும் பிற தகவல்தொடர்புகளை மின்னஞ்சல் மூலம் பெறுவதற்கான விருப்பம், அத்தகைய பங்குகள் தொடர்பாக முறையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தலாம். கூட்டத்திற்கு முன் தொலைதூர மின்னணு—வாக்களிப்பு மூலம் வாக்களிப்பது மற்றும் கூட்டத்தில் பங்கேற்பது பேசுவது /வாக்களிப்பது பற்றிய விரிவான வழிமுறைகள் வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் கிடைக்கும். உறுப்பினர்கள் தங்கள் தொடர்பு விவரங்கள் மற்றும் பிற விவரங்களை பதிவு செய்ய டறுப்பளான அல்லது புதுப்பிக்க வகர்களை மற்றும் பற வக்கர்களை மற்றும் அல்லது மாற்ற அல்லது புதுப்பிக்க வகதியாக இந்த பொது அறிவிப்பு வெளியிடப்படுகிறது உறுப்பினர்கள் தயவுசெய்து இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் மற்றும் விரைவிச் தகவலை வழங்கலாம், இதனால் நிறுவனம் அறிவிப்புகள் மற்றும் பிற தகவல்களை \_\_\_\_\_\_\_ அறாப்படுகளும் இற்று அறுகைய அறுகைப்புகள் மற்றும் பிற தக்வல்களை உடனடியாக அனுப்ப முடியும். மேலும் ஏதேனும் விளக்கங்களுக்கு, உறுப்பினர்கள் மேலே குறிப்பிட்டபடி RTAஐத் தொடர்பு கொள்ளலாம்.

சிகாஜென் இந்தியா லிமிடெட்டிற்காக இடம்: சென்னை **அங்கிதா ஜெயின்** கம்பெனி செயலாளர் மற்றும் ஒப்புதல் அதிகாரி

கூடுதல் மாவட்ட நீதிமன்றம்–3

திரு. வடிவேல், த/பெ. சுப்பிரமணி

3வது பிரதிவாதி திருமதி. சரஸ்வதி, க/பெ. பிரவீன்

4வது பிரதிவாதி 4வது பிரதுவாத மேலே குறிப்பிட்ட வாதி மேற்படி நீதிமன்றத்தில் தங்கள் மீது மேற்படி தாவா தாக்கல் செய்துள்ளார். மேற்படி தாவாவானது தாங்கள் வருகைக்காக

M.C.O.P.No. 45/2021 பாலமுருகன்

1வது எதிர்மனுதாரர் வாய்தா அறிவிப்பு வாயதா அறிவிப்பு இந்த மனுதாரர் வாகன விபத்து இழப்பீடு பரிகாரம் கோரி தாக்கல் செய்த மேற்படி நம்பர் வழக்கில் 1வது எதிர்மனுதாரரான தாங்கள் நேரில்

]Chennai-600 087 Plaintiff

...Defendant To: The Defendant

Chennai-600 017 Please take notice that the

சென்னை உயர்நீதிமன்றம் சி.எம்.பி.எண்.16533/2023

எதிர் 1) தலைமை அதிகாரி

2) R. சேகர், எண். 25, பஜனை கோயில் தெரு, வேளச்சேரி, சென்னை–600 042 ... எதிர்மனுதாரர் ரிட் மனு எண். 25106/2009ல் ஏப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, மேற்படி ரிட் அப்பீல் எண். S.R. No. 92007/2023

04.09.2023 அன்று விசாரணைக்கு பட்டியலிடப்படும். எனவே தங்களை

ஒருமு-விசாரித்து தாபட என்பதை அறியவும். S. சிவசுப்பிரமணி ுமக்கறிஞர்

Bar council building, high court campus, Chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the Bar council with in ten days.

M. PRASANTH

After 10 days of the Publication of After 10 days or the Publication of this notice and within three months there after. I, Manoj A, S/o. Anandan P, aged 22 years, permanently residing at No:19 1st Street, Sagunthalam Nagar, Senneerkuppam, Tiruvallur, Tamilnadu - 600056. Intend having my enrollment as an Advocate moved before the bar council of Tamil Nadu,

Bar council building, high court campus, Chennai-600 104.
Those who have any valid objections may notify the same to the Bar council with in ten days.

MANOJ.A

After 10 days of the publication of

After 10 days of the publication of this notice and within three months there after. I, C.Stephen, S/o. R.Chelladuraiaged 48 years, Permanently residing at Mettu street, Ponneri, Thiravallur Dt.

After 10 days of the publication of this notice and within three months there after. I, Krithikaa Suresh, D/o: A.T.Suresh,

After 10 days of the publication of this notice and within three months there after. I, A Mukeshvarma, S/o. Arumugam, aged 25 years, permanently residing at No. 133, Eallai Amman Temple Street, Lingapuram, Puliyambakkam Post, Kanchipuram –631605. Intend having my enrolment as an Advocate moved before the Bar Council Building Hot Tamilnadu, Bar Council Building, High